

1. **நிதிக்கூற்றுக்கள்**

1.1 **முனைப்பழியுள்ள அபிப்பிராயம்**

லங்கா லேலன்ட் (பிறைவேட்) லிமிட்டட்டின் 2022 மார்ச் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கிய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொழிப்பு உள்ளடங்கிய நிதிக்கூற்றுக்களிற்கான குறிப்புக்கள் என்பவற்றை உள்ளடக்கிய 2022 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கத்தினைத் தவிர்த்து கம்பனியின் 2022 மார்ச் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 **முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை**

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயூஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 **நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்**

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பனி தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கம்பனியை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனியின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் கம்பனியின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு கம்பனி அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

#### 1.4 கணக்காய்வின் நோக்கெல்லை (நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்)

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்தும் நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாதத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு கம்பனிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள

எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கம்பனியின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

தேவையானவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரிசீலிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- கம்பனியின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- கம்பனியின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமுலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கம்பனி இணங்கியிருந்ததா என்பதும்,
- கம்பனி அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- கம்பனியின் வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

## 1.5 நிதிக்கூற்றுக்களின் தயாரிப்பு தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

### 1.5.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

#### கணக்காய்வு அவதானிப்பு

1997 யூலை 14 ஆம் திகதிய 97/4111/13/011 ஆம் இலக்க அமைச்சரவைப் பத்திரத்தின் பிரகாரம் கம்பனிக்கு சொந்தமான 58 ஏக்கர் பரப்பளவான காணி பிராந்திய கைத்தொழில் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஒரு கைத்தொழில் நகரத்தை அமைப்பதற்காக கைத்தொழில்துறை அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த போதிலும் இது ரூபா 626,473 சொத்தாக நிதிக் கூற்றுக்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

#### முகாமைத்துவ கருத்துரை

காணி கம்பனிக்கு சொந்தமாக உள்ள போதிலும் அது அமைச்சால் தொழில்துறையினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. தங்களது உத்தியோகத்தர்களுக்கு உரித்துறுதிகள் மற்றும் நகல் பிரதிகளை வழங்கியுள்ளோம்.

#### பரிந்துரை

காணிகளின் உரிமைத்துவம் முறையாக உறுதி செய்யப்பட்டு கணக்கிற்கு கொண்டு வரப்பட வேண்டும்.

1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்கள் பேன்றவற்றுடன் இணங்காமை

சட்டங்கள், பிரமாணங்கள் போன்றவற்றுடனான தொடர்பு	விதிகள், பிரமாணங்கள்	இணங்காமைகள்	முகாமைத்துவ கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) 2003 ஆம் ஆண்டு திகதிய பிஈடி 12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 5.1 ஆம் பிரிவு	யூன் 02 ஆம் திகதிய பிஈடி 12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 5.1 ஆம் பிரிவு	ஒரு வணிகத் திட்டம் அல்லது கூட்டிணைந்த திட்டம் கம்பனியிடம் காணப்படவில்லை.	வணிகத் திட்டம் ஒன்று காணப்பட்ட போதிலும் அது கோரப்படாததால் சமர்ப்பிக்கப்பட்டிருக்க வில்லை.	2003 ஆம் ஆண்டு திகதிய பிஈடி 12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 5.1 ஆம் பிரிவின் பிரகாரம் வணிகத் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும்.
(ஆ) 2017 ஓக்டோபர் 20 இல் நடைபெற்ற பணிப்பாளர் சபைக் கூட்டத்தின் 16.60 ஆம் இலக்க தீர்மானம்	ஓக்டோபர் 01 ஆம் திகதி முதல் ஒவ்வொரு வருடமும் கடமைகளை நிறைவேற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் படியை அதிகரிப்பதற்கு பணிப்பாளர் சபையின் அங்கீகாரம் பெறப்பட வேண்டிய போதிலும் அவ்வாறு செய்வதற்கு பதிலாக குறித்த படி நடைமுறை ஆண்டில் 10 சதவீத அதிகரிப்புடன் செலுத்தப்பட்டுள்ளது.	2017 ஓக்டோபர் 01 ஆம் திகதி முதல் ஒவ்வொரு வருடமும் கடமைகளை நிறைவேற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் படியை அதிகரிப்பதற்கு பணிப்பாளர் சபையின் அங்கீகாரம் பெறப்பட வேண்டிய போதிலும் அவ்வாறு செய்வதற்கு பதிலாக குறித்த படி நடைமுறை ஆண்டில் 10 சதவீத அதிகரிப்புடன் செலுத்தப்பட்டுள்ளது.	பணிப்பாளர் சபையின் அங்கீகாரத்தின் அடிப்படையில் படி 10 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.	பொது முயற்சிகள் சுற்றறிக்கைக்கு இணங்க ஊழியர்களின் கடமைகளை நிறைவேற்றுவதற்கான படிகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டிற்கான கம்பனியின் செயற்பாட்டு விளைவு ரூபா 61,022,721 நட்டமொன்றாக காணப்பட்டதுடன் அதற்கு எதிராக முன்னைய ஆண்டின் இலாபம் ரூபா 284,417,460 ஆக காணப்பட்டதால் நிதி விளைவுகளில் ரூபா 345,440,181 தொகையான வீழ்ச்சியொன்று அவதானிக்கப்பட்டது. இணைந்த கம்பனிகளின் முதலீட்டுப் பெறுமதி ரூபா 62,768,750 ஆல் குறைவடைந்தமை இவ் வீழ்ச்சிக்கு பிரதானமாக பங்களித்திருந்தது.

## 2.2 முக்கிய வருமான செலவின விடயங்களின் போக்கு தொடர்பான பகுப்பாய்வு

- முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது இணைந்த கம்பனிகளின் முதலீட்டு பெறுமதி ஒப்பீட்டளவில் 05 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ரூபா 62,768,750 தொகையால் குறைவடைந்துள்ளது.
- கம்பனியின் முக்கிய வருமான மூலமான வட்டி வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 27 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ரூபா 1,654,261 தொகையால் குறைவடைந்துள்ளது.

## 2.3 விகிதப் பகுப்பாய்வு

நடைமுறைச் சொத்து விகிதம் கம்பனியின் சாதகமான நிலையை பிரதிபலிக்கின்றது

## 3. செயற்பாட்டு மீளாய்வு

### 3.1 சிக்கனமற்ற கொடுக்கல்வாங்கல்கள்

#### கணக்காய்வு அவதானிப்பு

கைத்தொழில் அமைச்சிற்குள் அலுவலக வளாகங்கள் காணப்பட்டு 2020 ஆம் ஆண்டில் ரூபா 1,44,948 செலவினம் மேற்கொள்ளப்பட்டு அலுவலகம் திருத்தப்பட்டுள்ள போதிலும் அதனைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, வாடகை அடிப்படையில் பெறப்பட்ட கட்டிடத்தில் அலுவலகம் பேணப்பட்டிருந்ததுடன் மீளாய்வாண்டில் ரூபா 126,000 வாடகை செலுத்தப்பட்டிருந்தது.

#### முகாமைத்துவ கருத்துரை

வருடாந்த குத்தகை உடன்படிக்கை ரூபா 120,000 இற்கு தயாரிக்கப்பட்டு அதற்கான நிதியேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

#### பரிந்துரை

நிதி வழங்கப்பட்டிருந்த போதிலும் கம்பனி அவற்றை செயற்திறனாக செலவிட வேண்டும்.

### 3.2 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

#### கணக்காய்வு அவதானிப்பு

அங்கீகரிக்கப்பட்ட பதவியணியொன்று இல்லாமலும் செயற்பாட்டு நடவடிக்கை எதுவும் இல்லாமலும் நிர்வாகச் செலவினமாக 2020/2021 ஆம் ஆண்டில் ரூபா 4,288,687 தொகையான பணிப்பாளர் சபைக்கான கொடுப்பனவுகள் உட்பட ரூபா 5.4 மில்லியனுக்கும் அதிகமான தொகை செலுத்தப்பட்டமை சிக்கனமற்ற செலவினமாகக் அவதானிக்கப்பட்டது. மேலும், மேற்படி செலவினமானது கம்பனித் தலைவரின் சார்பாக முறையான அங்கீகாரமின்றி செலுத்தப்பட்ட ரூபா 1,500,000 தொகையான வருடாந்த வாகன வாடகையை உள்ளடக்குகின்றது.

#### முகாமைத்துவ கருத்துரை

நிறுவனத்தின் செயலாற்றலை நிதி ரீதியாக மதிப்பிட முடியாததுடன் இலங்கையில் உதிரி பாகங்களை உற்பத்தி செய்வதன் மூலம் வாகனங்களை அசெம்பிள் செய்வதற்கான ஒரு தொழிற்துறையை நிறுவுவதற்கான கூட்டு முயற்சியொன்றிற்காக அசோக் லேலண்ட் கம்பனியுடன் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. கூட்டு முயற்சிகள் உள்ளூர் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புக்கள், வெளிநாட்டு நாணய சேமிப்பு மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் போன்ற நன்மைகளை கொண்டுள்ளன.

#### பரிந்துரை

தொடர்புடைய சுற்றறிக்கைகளின் பிரகாரம் வணிகங்களின் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.